

LOVE
YOUR FOOD
WASTE LESS. SAVE MORE.

Say 'No' to side dishes
you don't eat.



Katakan 'tidak' kepada masakan sampingan
yang anda tidak akan makan

拒绝您不吃的配菜。

நீங்கள் சாப்பிடாத
மேங்கறிகளை மறுத்தீடுங்கள்.

© National Environment Agency 2019